காட்டிலே விட்டதுபோல' இருக்கிறது. ஆகவே, வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் இருக்கிற தமிழர்கள் தமிழ் டெலிபிரிண்டர்களை வைத்துக் கொள்ள முன்வந்தால் அரசு அதை அனுமதிக்குமா என்று அறிய விரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: மாண்புமிகு தலைவர் அவர்களே, இந்த டெலிபிரிண்டர் என்பது தமிழிலே செய்திகளை அனுப்புவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பொறியாகும். தமிழ்நாட்டுச் செய்திகளுக்காக என்று நாம் தயாரிக்கின்ற டெலிபிரிண்டர்கள் அல்ல. அதை, தமிழைப் பயன் படுத்துகின்ற, தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிற ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், போன்ற பல்வேறு நாடுகளிலே கூடப் பயன்படுத்தலாம், அரசாங்கம் பயன்படுத்தலாம், பத்திரிகைத் துறையினர் பயன்படுத்தலாம். தனிப்பட்ட வர்கள்கூட அந்த டெலிபிரின்டர்களை வைத்துக்கொள்ளலாம். அப்படி வைத்துக்கொண்டால், தமிழிலேயே தொடர்பு கொள்வதற்கு அது வசதியாக இருக்கும். அந்த நிலைமைகள் வருகிறபொழுது, தமிழுக்கு, தமிழனுடைய வளர்ச்சிக்கு அது உதவியாக இருக்கும். ஆகவேதான் இதிலே நாம் கொஞ்சம் ஆர்வம் கொண்டு செயல்படுகிறோம்.

திரு. ப. நெடுமாறன்: மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, தமிழ் ஆட்சிமொழியாக வேண்டுமென்று வற்புறுத்தப்படும் இந்த நேரத்தில் அரசு அலுவலகங்களில் போதுமானதாக தமிழ் டைப்ரைட்டர்கள் இல்லையென்பதை அரசு அறியுமா? தமிழ் டைப்ரைட்டர்கள் இல்லாத காரணத்தால்தான், அமைச்சர்களின் சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரல்கள்கூட ஆங்கிலத்திலே அச்ச டித்து அனுப்ப வேண்டிய ஒரு நிலை இருப்பதை உணர்ந்து, எல்லா அரசு அலுவலகங்களுக்கும் போதுமானதாக தமிழ் டைப்ரைட்டர்கள் வழங்க அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மூலக் கேள்வி தமிழ் டெலிபிரின்டர் பற்றியது. தமிழ் டெலிபிரின்டருக்கும் தமிழ் டைப்ரைட்டருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதோடு, அரசு அலுவலகங்கள் அனைத்தும் கல்வி இலாகாவின் பொறுப்பில் இல்லை.

பிற்பட்ட பகுதிகளில் தொழில் கல்வி நிலையங்களை அமைக்கும் திட்டம்.

*வினா எண் 932—திரு. கே. சௌந்திரராசன்: மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

1981 ஏப்ரல் 29]

நமது மாநிலத்தில் பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் தொழில் கல்வி நிலையங்கள் அமைக்கும் திட்டம் ஏதேனும் அரசிடம் உண்டா ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : பின்தங்கிய மாவட்டங்களில் மற்றும் தொழில் கல்வி நிலையங்கள் இல்லாத மாவட்டங்களில், அந்த நிலையங்கள் அமைப்பதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டுகளில் கீழக்கரை, கிருஷ்ணகிரி, குமாரபாளையம் ஆகிய இடங்களில் புதிய தொழிற் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியிலும், நீலகிரி மாவட்டத்திலும், இந் நிலையங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம் : பேரவைத் தலைவர் அவர்களே, இந்தப் பின்தங்கிய மாவட்டங்களிலே தொழில் கல்வி நிலையங்கள் ஆரம்பிப்பதாகச் சொன்னார்கள். திருநெல்வேலி மாவட்டத்தினுடைய வட பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது. அங்கு, ஏதாவது தொழில் கல்வி நிலையம் ஆரம்பிக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு தலைவர் அவர்களே, அந்தப் பகுதியிலே இருக்கிற தனிப்பட்ட நிறுவனங்கள், இந்தத் தொழில் கல்வி நிலையங்களை ஆரம்பிக்க முன்வருவார்களானால், அது குறித்து நாம் பரிசிலிக்கலாம். அரசைப் பொறுத்தமட்டில், புதுக்கோட்டையிலே ஒன்றும், நீலகிரியிலே ஒன்றும் ஆரம்பித்த பிறகுதான் அரசின் சார்பிலே வேறு எங்காவது ஆரம்பிப்பதைப்பற்றி யோசிக்கும்.

திரு. ப. தீர்த்தராமன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பின்தங்கிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் கல்விக் கூடங்களில், பின்தங்கிய மாவட்டங்களிலுள்ள மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு தலைவர் அவர்களே, அங்கே, எல்லோருக்கும் விண்ணப்பிக்கின்ற உரிமை உண்டு. விண்ணப்பிக்கின்றவர்களிலே இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில், மார்க்குகளை வைத்துத் தான் நாம் மாணவர்களைச் சேர்க்கிறோம்.

திரு. கே. உச்சி : தலைவர் அவர்களே, புதிய தொழில் கல்விக் கூடங்கள், புதுக்கோட்டையிலும், அறந்தாங்கியிலும், நீலகிரியிலும் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சொன்னார். நீலகிரியில் எந்த இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது? அதே நேரத்தில், எந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்பதை அறிவிக்க இயலுமா?

[1981 ஏப்ரல் 29

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: மாண்புமிகு தலைவர் அவர்களே, நாம் இடத்தைத் தெரிவு செய்ததற்குப் பிறகு அதை ஆரம்பிப்பதற்கான முடிவை மேற்கொள்ளலாம்.

திரு. பெ. திருமாறன்: பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை மாவட்டம், 100-க்கு 75 பகுதியினர் பிற்படுத்தப்பட்ட மக்களைக் கொண்ட மாவட்டமாகும். அந்தப் பகுதியில் ஒரு தொழிற் கல்வி நிலையத்தை அமைக்க அரசு முன் வந்ததற்காகப் பாராட்டுகிறேன். பிற்படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 80 பேர்கள் ஆலங்குடி தொகுதியில் தான் இருக்கிறார்கள். எனவே, ஆலங்குடி தொகுதியிலே, அந்த நிலையத்தை அமைக்க அரசு முன் வருமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: தலைவர் அவர்களே, ஓரிடத்திலே ஆரம்பிக்கின்ற காரணத்தாலே, அந்த இடத்திலே இருக்கிறவர்களுக்குத்தான் அதிலே இடம் தரப்போகிறோம் என்பது அல்ல—தமிழ் நாட்டிலே இருக்கிற எல்லோரும் விண்ணப்பிக்கலாம். அவர்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மார்க்குகளின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். எங்கே ஆரம்பித் தாலும் எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு.

திரு. எஸ். ஆண்டித்தேவர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய மாநிலத்திலே, பொருளாதார அடிப்படையிலே மிக பிற்பட்ட பகுதிகளில் தொழிற்கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அதிலே, அகில இந்திய ரீதியில் இந்திய அரசும், தமிழக அரசும் மிக பிற்பட்ட பகுதி என்று ஒத்துக்கொண்ட உசிலம்பட்டி தாலுக்காவிலே ஒரு தொழிற்கல்வி நிலையம் அமைக்க அரசு முன் வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: மாண்புமிகு தலைவர் அவர்களே, அரசின் சார்பிலே ஆரம்பிக்க, புதுக்கோட்டையையும் நீரிகிரியையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு மாவட்டங்களிலும் ஒரு பாலிடெக்னிக்கும் கிடையாது என்கிற காரணத்தாலே இந்த முடிவை மேற்கொண்டிருக்கிறோம். இந்த இரண்டும் வந்ததற்குப் பிறகுதான் அரசின் சார்பிலே நாம் வேறு எங்கே யாவது ஆரம்பிக்க யோசிக்கப்படும். ஆனால், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் உசிலம்பட்டியைப் பற்றிச் சொன்னார்கள். உசிலம்பட்டியிலே ஒரு கல்லூரி இருக்கிறது. மிகச் சிறந்த அறக்கட்டளை, வசதி படைத்த அறக் கட்டளை இருக்கிறது. ஆகவே, அவர்கள் மூலமாக ஆரம்பிக்க முயற்சி எடுப் பார்களானால் நாம் நல்ல ஆதரவைத் தரலாம்.

1981 ஏப்ரல் 29]

திரு. ப. நெடுமாறன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொருளாதார அடிப்படையிலே மிகவும் பிற்பட்ட கிழக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலே கடற்கரைப் பகுதியிலே Marine Industries- Fisheries சம்பந்தமாக தொழில் பள்ளி ஒன்றை அமைப்பதற்கு தனியார்கள் யாராவது முன் வந்தால் அரசு அதற்கு அனுமதி தருமா?

(முற்பகல் 9-30)

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: தலைவர் அவர்களே, அதுபோன்ற கருத்துருவினை அரசுக்கு அனுப்பி வைப்பார்களேயானால் அந்தப் பகுதிகளில் இருக்கின்ற நிலைமைகளை வைத்து பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ஏ. சி. சண்முகம்: தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை, நீலகிரி மாவட்டங்களில் தொழிற்கல்வி ஆரம்பிக்க இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அரக்கோணத்திலே ஆரம்பிக்க வேண்டும் என்று நிதிநிலை அறிக்கையிலேயே மாண்புமிகு அமைச்சர் அவர்களே அறிவித்திருக்கிறார்கள். அது எப்போது துவக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: தலைவரவர்களே, அது பற்றிய விவரம் இப்போது என்னிடத்திலே இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கைத்தறி நெசவாளர்களுக்கான சுகாதாரத் திட்டம்.

*வினா எண் 933—திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம்: மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கைத்தறி நெசவாளர்களின் சுகாதாரத்தை பேணும் விரிவான திட்டம் ஏதேனும் அரசின் செயற்குறிப்பில் உள்ளதா?

(ஆ) ஆம் எனில் இது பற்றிய விவரம் என்ன?

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: (அ) ஆம்.

(ஆ) கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை முறைப்படுத்தவும் அவர்களுக்கு ஏனைய பல சலுகைகளை அளிக்கவும் இந்த அரசு விரைவில் ஒரு சட்ட வடிவினை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த